

1.கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட

பெயர்?

அ)கம்பாராமாயணம்

ஆ)பால ராமாயணம்

இ)இராமாவதாரம்

ஈ)இராமராஜ்யம்

விடை : இ)இராமாவதாரம்

2.கம்பராமாயணம் ஒரு

அ)கவிநூல்

ஆ)வழிநூல்

இ)செவிநூல்

ஈ)இசைநூல்

விடை : ஆ)வழிநூல்

3.இராமாயண மாந்தரின் வடசொற்

பெயர்களை ---- நெறிப்படி

தமிழ்ப்படுத்தியவர் கம்பர்

அ)தொல்காப்பியம்

ஆ)நன்னூல்

இ)நிகண்டு

ஈ)இவை அனைத்தும்

விடை : அ)தொல்காப்பியம்

4.கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை

உடையது?

அ)நான்கு

ஆ)ஐந்து

இ)ஆறு

ஈ)ஏழு

விடை : இ)ஆறு

5.பாலகாண்டத்தின் ஆற்று படலத்தில் எந்த

நதியின் வளம்பற்றி கூறப்பட்டுள்ளது?

அ)கங்கை நதி

ஆ)யமுனை நதி

இ)சரயுநதி

ஈ)சரஸ்வதி நதி

விடை : இ)சரயுநதி

6.சடையப்ப வள்ளல் யார்?

அ)கம்பரின் தளபதி

ஆ)கம்பரின் மகன்

இ)கம்பரை ஆதரித்தவர்

ஈ)அரசர்

விடை : இ)கம்பரை ஆதரித்தவர்

7.இவற்றில் கம்பர் இயற்றாத நூல் எது?

அ)ஏரெழுபது

ஆ)மூவருலா

இ)சரசுவதி அந்தாதி

ஈ)திருக்கை வழக்கம்

விடை : ஆ)மூவருலா

8.சராயு ஆறு எவ்வாறு செல்கிறது?

அ)தாதுகு சோலை தோறும்

ஆ)சண்பகக் காடு தோறும்

இ)போதவிழ் பொய்கை தோறும்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

9.மாதவி வேலிப் பூக வனந்தோறும்

வயல்கள் தோறும் என்ற செயுளில் பூகம்

என்பதன் பொருள்?

அ)குளம்

ஆ)மலர்

இ)பாக்குமரம்

ஈ)மகரந்தம்

விடை : இ)பாக்குமரம்

10.கம்பர் பிறந்த ஊர் எது?

அ)திருவெண்ணெய் நல்லூர்

ஆ)தேரமுந்தூர்

இ)ராஜகுளம்

ஈ)திருவழுதூர்

விடை : ஆ)தேரமுந்தூர்

11.கம்பர் எந்த அரசன் காலத்தில்

வாழ்ந்தவர்?

அ)முதலாம் குலோத்துங்கன்

ஆ)இராஜராஜ சோழன்
இ)இரண்டாம் குலோத்துங்கன்
ஈ)இராஜேந்திர சோழன்
விடை : இ)இரண்டாம் குலோத்துங்கன்

12.இவர்களில் கம்பர் காலத்து புலவர் யார்?

அ)செயங்கொண்டார்
ஆ)ஒட்டகத்தர்
இ)புகழேந்தி
ஈ)அனைவரும்
விடை : ஈ)அனைவரும்

13.பாரதியார் கம்பரை இவ்வாறு புகழ்ந்தார்?

அ)விருத்தமெனும் ஒண்பாவிற்று உயர்
கம்பன்
ஆ)யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
இ)கல்வியிற் பெரியர் கம்பர்
ஈ)கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவிபாடும்
விடை : ஆ)யாமறிந்த புலவரிலே
கம்பனைப்போல்

14.தமிழுக்கும் கதி என கூறப்படும் நூல் எது?

அ)திருக்குறள்
ஆ)கம்பராமாயணம்
இ)வில்லிபாரதம்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

15.இவர்களில் அன்பே வடிவான் வேட்டுவத் தலைவன் யார்?

அ)இலக்குவன்
ஆ)தசரதன்
இ)ராமன்
ஈ)குகன்
விடை : ஈ)குகன்

16.ஆய கலையின் ஆயிரம் அம்பிக்கு இதில் அம்பி என்பது

அ)வில்
ஆ)படகு
இ)மலை
ஈ)நாடு
விடை : ஆ)படகு

17.இவற்றில் குகனுக்கு பொருத்தமற்றது

அ)தோல்செருப்பு ஆர்த்தபேர் அடியன்
ஆ)அல்செறிந் தன்ன நிறத்தினாஹன்
இ)துடியன்,புலியினன்
ஈ)காயும் வில்லினம்
விடை : இ)துடியன்,புலியினன்

18.இன்றே நிற்பணி செய்திட இறைவா நன்றே வந்தனன் நாயடி யேன்யான் என்றே வினன் யார்?

அ)குகன்
ஆ)இராமன்
இ)இலக்குவன்
ஈ)பரதன்
விடை : அ)குகன்

19.எயினரின் இறையோன்

அ)அரசன்
ஆ)படைவீரன்
இ)வேடர் தலைவன்
ஈ)முனிவர்
விடை : இ)வேடர் தலைவன்

20.பிரிவினில் தழீஇய என்னில் பவித்திரம் என்பதன்னோர்க்கும் என்ற வரிகளில் பவித்திரம் என்பதன் பொருள்?

அ)தூய்மை
ஆ)இனிமை
இ)மகிழ்ச்சி
ஈ)ஆனந்தம்
விடை : அ)தூய்மை

21.ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித் என்ற செய்யுள்

வரிகளில் தன்மை கள்வன் என
கூறிக்கொண்டது யார்?

- அ)இராமன்
ஆ)இலக்குமன்
இ)குகன்
ஈ)தசரதன்
விடை : இ)குகன்

22.இந்துவின் நுதலோளோடு யார்?

- அ)இராமன்
ஆ)குகன்
இ)சீதை
ஈ)இலக்குமன்
விடை : இ)சீதை

23.தந்தனன் நெடுநாவாய் தாமரை
நயனத்தான் இதில் நயனம் என்பது
பொருள்

- அ)கண்கள்
ஆ)நெற்றி
இ)முகம்
ஈ)முடி
விடை : அ)கண்கள்

24.இவற்றில் சரியான கூற்று எது?

- அ)இலக்குவன் குகனுக்கு தம்பி
போன்றவன்
ஆ)இந்நன்னுதலவள் - சீதை
இ)நளிர்கடல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

25.பின்புள திடைமன்னும் பிரிவுளதென
உன்னே என்ற செய்யுள் வரிகளில்
என்னேல் என்பதன் பொருள்

- அ)உண்ணாதே
ஆ)அழாதே
இ)கவலைபடாதே
ஈ)நினைக்காதே
விடை : ஈ)நினைக்காதே

26.இவற்றில் புறநானூறு பற்றிய சரியான
கூற்று எது?

- அ)எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
ஆ)புறநானூறு = புறம் + நான் + நூறு
இ)தமிழர்களின் வரலாறு,பண்பாடு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

27.இவற்றில் தவறான கூற்று எது

- அ)ஒளவையார் சங்கப் புலவர்
ஆ)ஒளவையார் அதியமானின் நண்பர்
இ)சங்கப்பாடல் பாடிய ஒளவையாரும்
ஆத்திசூடி பாடிய ஒளவையாரும்
ஒருவரே
ஈ)ஒளவையார் நெல்லிக்கனியை
அதியமானிடம் பெற்றார்
விடை : இ)சங்கப்பாடல் பாடிய
ஒளவையாரும் ஆத்திசூடி பாடிய
ஒளவையாரும் ஒருவரே

28.நிலம் எப்படி இருப்பதாக ஒளவையார்
கூறுகிறார்?

- அ)நாடாகு ஒன்றோ
ஆ)காடாகு ஒன்றோ
இ)அவலாகு ஒன்றோ
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

29.அவலாகு ஒன்றோ என்பதில் அவல்
என்பது

- அ)பள்ளம்
ஆ)மேடு
இ)காடு
ஈ)நிலம்
விடை : அ)பள்ளம்

30.புறநானூறு மூலம் இதை அறியலாம்

- அ)புலவர்களின் பெருமிதம்

ஆ)மக்களுடைய நாகரிகம்
இ)மக்களுடைய பண்பாடு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

31.உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியவர் யார்?

அ)இரும்பொறை
ஆ)நல்லாதனார்
இ)மோசிகீரனார்
ஈ)அம்முவனார்
விடை : ஈ)அம்முவனார்

32.இவற்றில் எது உயிராக புறநானூறு கூறுகிறது?

அ)நெல்
ஆ)நீர்
இ)மன்னன்
ஈ)மலர்
விடை : இ)மன்னன்

33.கோசிக்கீரனார் பாடிய பாடல் இந்நூலில் அடங்கியுள்ளது

அ)அகநானூறு
ஆ)குறுந்தொகை
இ)நற்றிணை
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)நற்றிணை

34.மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இயற்றியது

அ)களவியலுக்கு உரை
ஆ)திருமுருகாற்றுப்படை
இ)நெடுநெல்வாடை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

35.புறநானூற்றில் புறம் என்பது இதை குறிக்காது

அ)வீரம்

ஆ)கொடை
இ)ஒழுக்கம்
ஈ)கல்வி
விடை : இ)ஒழுக்கம்

36.புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?

அ)ஜி.யூ.போப்
ஆ)வீரமாமுனிவர்
இ)சீகன் பால்கு
ஈ)காட்டுவெல்
விடை : அ)ஜி.யூ.போப்

37.உண்பது நாழி

அ)தெண்கடல் வளாகம்
ஆ)பகலும்,துஞ்சான்
இ)பிறவும் எல்லாம்
ஈ)உடுப்பவை இரண்டே
விடை : ஈ)உடுப்பவை இரண்டே

38.செல்வத்து பயனே.....

அ)ஈதல்
ஆ)துய்ப்பேம்
இ)உண்பது
ஈ)பொதுமை
விடை : அ)ஈதல்

39.குறுந்தொகையை தொகுத்தவர்

அ)பெருந்தேவனார்
ஆ)பூரிக்கோ
இ)நக்கீரனார்
ஈ)இவர்களில் யாருமில்லை
விடை : ஆ)பூரிக்கோ

40.குறுத்தொகை வாயிலாக பண்டைய தமிழர் பற்றி இதனை அறியலாம்

அ)இல்வாழ்க்கை
ஆ)ஒழுக்கம்
இ)அறவுணர்வு

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

41.பெருந்தேன் இழைக்கும் நாடனாடு நட்பே

அ)நிலத்தினும் பெரிதே

ஆ)வானினும் உயர்ந்ததன்று

இ)நீரினும் ஆரளவின்றே

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

42.நற்றிணையை தொகுத்தவர்

அ)மினளைகிழான் நல்வேட்டனார்

ஆ)பன்னாடு தந்த பாண்டியன் மாறன்
வழுதி

இ)மருதன் இளநாகனார்

ஈ)குமட்டுநர்க்கண்ணனார்

விடை : ஆ)பன்னாடு தந்த பாண்டியன்
மாறன் வழுதி

43.நற்றிணை மூலம் பழம் தமிழர் பற்றி இதை அறியலாம்?

அ)ஒரளிவு உயிர்களையும் விரும்பும்
உயரியபண்பு

ஆ)விருந்தோம்பலி

இ)அறவழியில் பொருளீட்டல்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

44.அரிகால் மாறிய அங்கண் என்ற செய்யுள் வரியில் அரி என்பதன் பொருள்

அ)வயல்

ஆ)வட்டி

இ)நெற்கதிர்

ஈ)பனையோலை

விடை : இ)நெற்கதிர்

45.செல்வம் அன்றுதன் செய்வினை பயன்னை எது

அ)நெடிய மொழிதல்

ஆ)கடிய ஊர்தல்

இ)சான்றோர் செல்வம்

ஈ)அ மற்றும் ஆ சரி

விடை : ஈ)அ மற்றும் ஆ சரி

46.இவற்றில் சரியான கூற்று எது?

அ)கலித்தொகை கலிப்பாக்களால்
அமைந்தது

ஆ)கலித்தொகை நாடகப் பாங்கில்
அமைந்துள்ளது

இ)கலித்தொகை எட்டுத்தொகை நூல்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

47.இவற்றில் சரியான கூற்று எது?

அ)கலிப்பா துள்ளல் ஓசையை கொண்டது

ஆ)கற்றறிந்தார் ஏத்தும் கவி எனப்படும்

இ)கலித்தொகை எட்டுத்தொகை நூல்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

48.கலித்தொகையை தொகுத்தவர்?

அ)பொருங்குன்றூர்க் கிழார்

ஆ)நல்லந்துவனார்

இ)அரிசில் கிழார்

ஈ)மாங்குடி மருதனார்

விடை : ஆ)நல்லந்துவனார்

49..... மறைபிறர் அறியாமை என கலித்தொகை கூறுகிறது

அ)செறிவெனப் படுவது

ஆ)நிறையெனப் படுவது

இ)முறையெனப் படுவது

ஈ)பொறையெனப் படுவது

விடை : ஆ)நிறையெனப் படுவது

50.....புணர்ந்தாரைப் பிரியாமை என கலித்தொகை கூறுகிறது

அ)ஆற்றுதல்

ஆ)போற்றுதல் என்பது

இ)பண்பெனப் படுவது

ஈ)அன்பெனப் படுவது

விடை : ஆ)போற்றுதல் என்பது

51.மணநூல் என சிறப்பிக்கப்படும் நூல்

எது?

அ)சிலப்பதிகாரம்

ஆ)மணிமேகலை

இ)சீவகசிந்தாமணி

ஈ)குண்டலகேசி

விடை : இ)சீவகசிந்தாமணி

52.திருத்தக்கதேவர் இயற்றிய நூல்

அ)சீவகசிந்தாமணி

ஆ)நரிவிருத்தம்

இ)மணிமேகலை

ஈ)அ மற்றம் ஆ

விடை : ஈ)அ மற்றம் ஆ

53.மலையானது எப்படி இருப்பதாக

சீவகசிந்தாமணி கூறுகிறது

அ)அருவியின் ஒலிபோல

ஆ)மத்தளம் போன்று

இ)வெண்மேகம் போன்றது

ஈ)தோலுரிக்கப்பட்ட பாம்பு போல

விடை : ஈ)தோலுரிக்கப்பட்ட பாம்பு போல

54.நாடகம் துனக்குறுத் தனவே எப்படி?

அ)முழுவின் ததும்பின்

ஆ)மதுகரம் பாடச

இ)சூழ்ந்து மாமயி லாடி

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

55.மணிமேகலை மாற்றிய சரியனா கூற்று

எது

அ)மணிமேகலையும் சிலப்பதிகாரமும்

இரட்டைக் காப்பியங்கள்

ஆ)இதன் வேறு பெயர் மணிமேகலைத்

துறவு

இ)பெளத்தமதச் சார்புடையது

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

56.மணிமேகலையின் ஆசிரியர்

அ)மதுரை,கூலவாணிகள் சீத்தலைச்

சாத்தனார்

ஆ)இறையனார்

இ)இளங்கோவடிகள்

ஈ)பெருந்தேவனார்

விடை : அ)மதுரை,கூலவாணிகள்

சீத்தலைச் சாத்தனார்

57.இளங்கோவடிகள் சாத்தனாரை இவ்வாறு

பாராட்டியுள்ளார்

அ)தண்டமிழ் ஆசான்

ஆ)சாத்தன் நன்னூற்புலவன்

இ)ஆடிபுத்திரன்

ஈ)அ மற்றம் ஆ

விடை : ஈ)அ மற்றம் ஆ

58.இவற்றில் ஐம்பெருங்காப்பியங்களில்

சேராதது?

அ)சிலப்பதிகாரம்

ஆ)மணிமேகலை

இ)சீவகசிந்தாமணி

ஈ)குளாமணி

விடை : ஈ)குளாமணி

59.மணிமேகலை தெய்வம் மணிமேகலையை

எங்கு தூக்கிச் செல்கிறது?

அ)இலங்கைத் தீவு

ஆ)பாலித்தீவு

இ)மணிபல்லவத் தீவு

ஈ)அந்தமான் தீவு

விடை : இ)மணிபல்லவத் தீவு

60.அறிவுன் டாகவென் நால்கவன் கூறலும்

என்ற வரிகளில் வாழ்த்தியவர் யார்?

அ)மணிமேகலை

ஆ)கோவலன்

இ)உதயகுமரன்

ஈ)அறவன அடிகள்

விடை : ஈ)அறவன அடிகள்

61.இணைவனை நல்லாள் யார்?

அ)மணிமேகலை

ஆ)மாதவி

இ)அரசாமாதேவி

ஈ)தீவதிலகை

விடை : இ)அரசாமாதேவி

62.மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு

இத்கான வரத்தை தருகிறது

அ)பசியற்றிருக்க

ஆ)விரும்பும் உருவம் எடுக்க

இ)வான்வழிச் செல்ல

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

63.தேவி கேளாய் செய்தவ யாக்கையின்

என்ற செய்யுள் வரிகளில் யாக்கை என்பதன்

பொருள்

அ)அழுதசுரபி

ஆ)இருக்கை

இ)மகிழ்ச்சி

ஈ)உடம்பு

விடை : ஈ)உடம்பு

64.இவற்றில ஐம்பொறியில் இல்லாதது எது

அ)அருவ உருவம்

ஆ)அறியாமை

இ)வினைப்பயன்

ஈ)உணர்வு

விடை : இ)வினைப்பயன்

65.அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும்

அ)மக்களும் தேவரும்

ஆ)பிரமரும் நரகரும்

இ)தொக்க விலங்கும் பேயும்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

66.தீவினை யென்பது யாதென வினவின்

அ)கொலையே

ஆ)களவே

இ)காமத் தீவிழைவு

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

67.பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்

சொல்லெனச் சொல்லில் தோன்றுவ.....

அ)நான்கு

ஆ)ஐந்தும்

இ)ஆறும்

ஈ)ஏழும்

விடை : அ)நான்கு

68.'பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்

என்பதில் குறளை என்பதின் பொருள்

அ)திருட்டு

ஆ)இணை விரைச்சு

இ)தளராத உடல்

ஈ)புறம்பேசுதல்

விடை : ஈ)புறம்பேசுதல்

69.இத்திறம் படரார் படர்குவர் ஆயின்

அ)விலங்கும்

ஆ)பேயும்

இ)நரகரும்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

70.மேவிய மகிழ்ச்சி வினைப்பயன்

உண்குவர் யார்?

அ)தேவர்

ஆ)மக்கள்

இ)பிரமர்

ஈ)அனைவரும்

விடை : ஈ)அனைவரும்

**71.சீலம் தாங்கித் தானம் தலைநின்று
என்பதில் சீலம் என்பதன் பொருள்**

அ)அன்பு

ஆ)ஒழுக்கம்

இ)அறிவு

ஈ)இரக்கம்

விடை : ஆ)ஒழுக்கம்

**72.இவற்றில் மணிமேகலை செய்வதாக
அறிவித்தது எது?**

அ)ஆபுத் திரனா டடைந்ததற் பின்னாள்

மாசில் மணிபல் லவம் தொழு தேத்தி

ஆ)வஞ்சியுட் புக்கு மாபத் தினிதனக்கு

இ)எஞ்சா நல்லறம் யாங்கனுஞ் செய்குவல்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

73.இவற்றில் சரியான கூற்று எது?

அ)இளங்கோவடிகள் சேர மரபினர்

ஆ)இளங்கோவடிகள் சகோதரன் சேரன்

செங்குட்டுவன்

இ)சிலப்பதிகாரம் ஆசிரியர்

இளங்கோவடிகள்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

**74.சிலப்பதிகாரம் எத்தனை கதைகள்
கொண்டது?**

அ)முப்பது

ஆ)நாற்பது

இ)ஐம்பது

ஈ)அறுபது

விடை : அ)முப்பது

75.இவற்றில் சரியான கூற்று எது?

அ)இசை நாடகமே சிலப்பதிகார

கதையின் உருவம்

ஆ)சிலப்பதிகாரம் உரையிட்ட பாட்டுடைச்

செய்யுள்

இ)சிலப்பதிகாரம் மூன்று காண்டங்கள்
கொண்டது

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

**76.'அப்பெண்ணின் வரலாற்றை
யானறிவேன்" என கூறியவர்?**

அ)இளங்கோவடிகள்

ஆ)சீத்தலை சாத்தனார்

இ)சேரன் செங்குட்டுவன்

ஈ)மலைவாழ் மக்கள்

விடை : ஆ)சீத்தலை சாத்தனார்

77.இவற்றில் சிலப்பதிகாரம் உணர்த்துவது

அ)அரசியல் பிழைத்தோர்க்கு அறங்

ற்றாகும்

ஆ)உரைசல் பத்தினியை உயர்ந்தோர்

ஏத்துவர்

இ)ஊழ்வினை ஊருத்துவந்து ஊட்டும்

இவை அனைத்தும்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

**78.இவற்றில் சிலப்பதிகாரத்தின் சிறப்புப்
பெயர்**

அ)முதற்காப்பியம் ,இரட்டைக் காப்பியம்

ஆ)முத்தமிழ்க் காப்பியம் குடிமக்கள்

இ)ஒற்றுமைக் காப்பியம் நாடகக்

காப்பியம்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

**79.யாமுடையச் சிலம்பு முத்துடை அரியோ
என்றது**

அ)பாண்டிய மன்னன்

ஆ)கண்ணகி

இ)கோப்பெருந்தேவி

ஈ)வாயிற்காவலன்

விடை : அ)பாண்டிய மன்னன்

80.சிலப்பதிகாரம் உள்ளடக்கிய காண்டம்

அ)புகார்க்காண்டம்

ஆ)மதுரைக்காண்டம்

இ)வஞ்சிக்காண்டம்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

81.இவற்றில் சரியான கூற்று எது?

அ)மாதவி ஆடலரசி

ஆ)கவுந்தியடிகள் சமணத்துறவி

இ)மாதிரி இடைக்குல மூதாட்டி

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

82.இவற்றில் சரியான கூற்று எது?

அ)கண்ணகி அணிமணிக் காற்சிலம்

புடைப்ப

ஆ)மன்னவன் வாய்முதல் தெறித்தது

இ)கோப்பெருந்தேவி குழைந்தனன்

நடுங்கி

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

83.திருமந்திரம் சைவத்திருமுறைகளில்

எத்தனையாவது

அ)ஒன்பதாம் திருமுறை

ஆ)பத்தாவது திருமுறை

இ)பதினொராம் திருமுறை

ஈ)பனிரெண்டாம் திருமுறை

விடை : ஆ)பத்தாவது திருமுறை

84.திருமந்திரம் வேறுபெயர்

அ)தமிழ் நாலாயிரம்

ஆ)தமிழ் மூவாயிரம்

இ)தமிழ் வேதம்

ஈ)தமிழ் திருமுறை

விடை : ஆ)தமிழ் மூவாயிரம்

85.தேம்பாவணி என்பதன் பொருள்

அ)வாடாத மாலை

ஆ)இனிய கீதங்கள்

இ)பாமாலை

ஈ)இனிய பாடல்கள்

விடை : அ)வாடாத மாலை

86.தேம்பாவணி யாரை தலைவராகக்

கொண்டு பாடப்பட்டது?

அ)இயேசு பெருமான்

ஆ)சூசையப்பர்

இ)பரமார்த்த குரு

ஈ)புனித பால்

விடை : ஆ)சூசையப்பர்

87.தேம்பாவணி எத்தனை காண்டங்களை

கொண்டது

அ)இரண்டு

ஆ)மூன்று

இ)நான்கு

ஈ)ஐந்து

விடை : ஆ)மூன்று

88.தேம்பாவணி நூலை இயற்றியவர் யார்?

அ)சீகன் பால்கு

ஆ)ஜி.யூ.போப்

இ)இராபர்ட் - டி - நொபிலி

ஈ)வீரமாமுனிவர்

விடை : ஈ)வீரமாமுனிவர்

89.வீரமாமுனிவரின் இயற்பெயர்

அ)கொண்டேல் போபெஸ்கி

ஆ)கான்ஸ்டாண்டி ஜோசப் பெஸ்கி

இ)ரேனியஸ்

ஈ)இராபர்ட் - டி - நொபிலி

விடை : ஆ)கான்ஸ்டாண்டி ஜோசப்

பெஸ்கி

90.இதில் வீரமாமுனிவர் இயற்றாத நூல்

எது?

அ)ஞானோபதேசம்

ஆ)பரமார்த்த குரு கதை

இ)தொன்னூல் விளக்கம்
ஈ)பெத்தலேகம் குறவஞ்சி
விடை : ஈ)பெத்தலேகம் குறவஞ்சி

91.வீரமாமுனிவர் பிறந்த நாடு எது?

அ)பிரான்ஸ்
ஆ)ஜெர்மனி
இ)இத்தாலி
ஈ)இங்கிலாந்து
விடை : இ)இத்தாலி

92.தேம்பாவணி றும் நகைசெய் தன்மை யினம்பெழீ யார்?

அ)தாய் மரியாள்
ஆ)குழந்தை இயேசு
இ)தந்தை சூசையப்பர்
ஈ)அருட் தந்தை புனிதபால்
விடை : ஆ)குழந்தை இயேசு

93.இவற்றில் இராமலிங்க அடிகளார் இயற்றாத நூல் எது?

அ)திருவருட்பா
ஆ)சீவகாருண்ய ஒழுக்கம்
இ)காவடி சிந்து
ஈ)மனுமுறைகண்ட வாசகம்
விடை : இ)காவடி சிந்து

94.வடலூரில் இராமலிங்க அடிகளார் இதனை நிறுவினார்

அ)சமரச் சுத்த சன்மார்க்க சங்கம்
ஆ)சத்திய ஞானசபை
இ)சத்திய தருமச்சாலை
ஈ)இவை அமைத்தும்
விடை : ஈ)இவை அமைத்தும்

95.திருவருட்பா என்பதன் பொருள்

அ)இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல்
ஆ)இறைவனின் திருவருளால் பாடிய பாடல்

இ)இறைவன் எழுந்தருளி பாடிய பாடல்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

96.வக்கபாகையை ஆண்டு வரபதி ஆட்கொண்டான் யாரை ஆதரித்தார்?

அ)வில்லிப்புத்தூரார்
ஆ)அழகிய் சொக்நாதர்
இ)களாமேகப் புலவர்
ஈ)திருமூலர்
விடை : அ)வில்லிப்புத்தூரார்

97.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நூலின் புகழ்மிக்க தொடர்?

அ)தேவாரம்
ஆ)திருமந்திரம்
இ)திருவாசகம்
ஈ)பெரியபுராணம்
விடை : ஆ)திருமந்திரம்

98.கிறித்துவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுவது?

அ)இரட்சணிய யாத்திரிகம்
ஆ)கிறித்துவின் அருள் வேட்டல்
இ)தேம்பாவணி
ஈ)இயேசு காவியம்
விடை : இ)தேம்பாவணி

99.இவற்றில் பொருத்தமான இணை எது?

அ)இராமலிங்க அடிகளார் - மருதூர்
ஆ)பரஞ்சோதி முனிவர் - திருமறைக்காடு
இ)அந்தக்ககவி வீரராகவர் - பூதூர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

100.திருவிளையாடற்புராணம் என்ற நூலை இயற்றியவர்?

அ)பரஞ்சோதி முனிவர்
ஆ)வீமநாத பண்டிதர்
இ)கல்லாடனார்

ஈ)கச்சியப்ப் சிவாச்சாரியார்

விடை : அ)பரஞ்சோதி முனிவர்